

Rencontre du Prophète Mouhammad avec Certains Médiinois

Le Messager de Allâh, $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam se réunissait à la saison du pèlerinage avec les différentes tribus et les invitait à l'islam.

Un jour, il se réunit donc avec un groupe de gens de Médine et les appela à l'islam. Ils se convertirent et dirent : "Nous allons retourner à Médine et appeler notre peuple à l'islam", et lui donnèrent rendez-vous pour la saison du pèlerinage de l'année suivante.

Lorsqu'ils rentrèrent à Médine, ils commencèrent à appeler les gens à l'islam et une partie des gens de Médine se convertit et ceux-là furent appelés les 'An $\text{\textcircled{S}}$ âr – les partisans -.

Puis l'année d'après, arrivèrent, pour le pèlerinage, douze hommes faisant partie des 'An $\text{\textcircled{S}}$ âr et ils prêtèrent serment au Messager de Allâh $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam de ne rien associer à Allâh, de ne pas voler, ni forniquer, ni tuer leurs enfants, ni calomnier, ni lui désobéir dans le bien qu'il ordonne. Et le Messager de Allâh $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam envoya, à Médine, Mou $\text{\textcircled{S}}$ ab Ibnou $\text{\textcircled{^}}\text{\textcircled{O}}$ umayr afin que celui-ci leur apprenne les préceptes de la religion et nombreux sont ceux qui se convertirent au point qu'il ne restait plus de maison de Médine dans laquelle l'islam ne soit entré. C'est alors que sortirent pour le pèlerinage à La Mecque environ soixante-dix personnes et ils prêtèrent serment au Messager de Allâh $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam de nuit.

Lorsque vint l'ordre de faire l'Hégire, la tribu de Qouraych sut que l'on avait prêté serment au Messager de Allâh $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam et que celui-ci ordonnait à ses compagnons d'aller à Médine, alors ils se réunirent et se mirent d'accord pour le tuer ($\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam).

Jibrîl vint auprès du Messager de Allâh $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam et l'informa de cela et lui dit de ne pas passer la nuit à sa place habituelle. Il ordonna alors à $\text{\textcircled{^}}\text{\textcircled{A}}$ liyy de dormir dans son lit et de se couvrir de sa couverture, ainsi que de rendre les choses qu'on lui avait confiées à leurs propriétaires. Alors le Prophète $\text{\textcircled{S}}\text{\textcircled{a}}\text{\textcircled{l}}\text{\textcircled{a}}$ I-Lâhou $\text{\textcircled{^}}\text{\textcircled{a}}$ layhi wa sallam sortit et le groupe était devant sa porte ; il tenait une poignée de terre qu'il éparpilla sur leurs têtes tout en récitant :

وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {3} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {4} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {5} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {6} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {7} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {8} وَمَا كُنَّا بِمُرْسِلِيهَا إِلَّا بِإِذْنِ رَبِّكَ الَّذِي يُنَزِّلُ السَّمَانَ مِنَ السَّمَاءِ فَيُخْرِجُ مِنْهَا مَاءً ثَمَرًا وَمِمَّا يُغْشَىٰ مِنْهَا الْجِبَالُ كَالْعِهْنِ وَمَنْ يَرْزُقْهُ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الْمُغْنَىٰ ۚ وَمَنْ يَسْرِ ۖ فَوَيْلٌ لِلَّذِينَ كَفَرُوا مِنْ يَوْمٍ يَخْرُجُونَ مِنَ الْجِبَالِ كَالْعِهْنِ الْمَنْفُورِ ۚ {9}

(Yâ sîn wa l-Qour'âni l-hâkîm ; 'innaka lamina l-mourçalîn ^alâ sîrâTinmoustaqîm ; tanzîla l-^âzîzi r-Rahîm ; litoundhira qawman mâ 'oundhira 'âbâ'ouhoum fahoum ghâfilôun ; laqad hâqqa l-qawlou ^alâ 'aktharihim fahoum lâ you'minôun ; innâ ja^alnâ fî 'a^nâqihim 'aghlâlan fahiya 'ila l-'adhqâni fahoum mouqmahoun ; wa ja^alnâ min bayni 'aydîhim saddan wa min khalfihim saddan fa'aghchaynâhoum fahoum lâ youbsîrôun)

ce qui signifie : « Yâ-Sîn. Par le Qour'ân rempli de sagesse. Tu fais partie certes des messagers, sur une voie droite. C'est une révélation de la part du Tout-Puissant, Celui Qui est miséricordieux envers les croyants, afin que tu avertisses un peuple du même avertissement transmis à leurs ancêtres, ils sont donc insouciant. Certes, la parole concernant la plupart d'entre eux est véridique : ils ne seront pas croyants. Nous avons placé autour de leurs cous des chaînes qui leur arrivent jusqu'au menton, alors leur tête est rejetée en arrière. Et nous avons placé devant eux un barrage et derrière eux un barrage, puis Nous les avons voilés et ils ne voient plus » [sôurat Yâ-Sîn / 1 jusqu'à 9].

Alors Allâh les aveugla et ils ne le virent pas.